

## (La Prière (salât

<"xml encoding="UTF-8?">

قَالَ اللَّهُ تَعَالَى :  
إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ  
الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ



سورة العنكبوت آية 45

: Dieu Très-Haut, loué soit-Il, a dit

En effet, la prière vous empêche de tomber dans la débauche et de commettre des actes  
.illicites

Sourate 'Ankabût (l'Araignée)/verset 45

قال النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
لَيْسَ مِنِّي مَنْ اسْتَخَفَّ بِصَلَاتِهِ، لَا يَرِدُ عَلَيْهِ الْخَوْضُ لَا وَاللَّهِ  
من لا يحضره الفقيه / 1 / 206

: Le Noble Prophète, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

La personne qui méprise sa prière ne fait pas partie de ma communauté et je jure par Dieu qu'elle n'entrera pas dans le Bassin (de Kawthar) où j'attendrai les croyants (c'est-à-dire : elle sera privée des faveurs du Prophète

Bihâr ul-Anwâr/vol.82/p.236

قال النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
وَصَلَاةٌ فَرِيضَةٌ تَعْدِلُ عِنْدَ اللَّهِ أَلْفَ حِجَّةٍ وَأَلْفَ عُمْرَةٍ مَبْرُورَاتٍ مُتَقَبَّلَاتٍ  
بحار الانوار / 99 / 14

: Le Saint Prophète, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Pour Dieu, la valeur de la prière obligatoire est comme celle d'un millier des deux sortes de Pèlerinages qui ont été acceptés par Lui

Bihâr ul-Anwâr/vol.99/p.14

قال النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
لَا تُضَيِّعُوا صَلَوَاتَكُمْ، فَإِنَّ مَنْ ضَيَّعَ صَلَاتَهُ حُشِرَ مَعَ قَارُونَ وَهَامَانَ وَكَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ النَّارَ مَعَ  
الْمُنَافِقِينَ.  
بحار الانوار / 83 / 14

: L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Ne gaspillez pas vos prières (adressé aux personnes qui récitent avec négligence, incorrectement les différentes parties de prière) car Dieu, au Jour du Jugement, ressuscite la personne négligeant l'authenticité de la récitation de sa prière avec Qâroun et Hâroun et Il (Dieu) a le droit de le faire entrer dans l'Enfer avec les hypocrites

Bihâr ul-Anwâr/vol.83/p.14

قال النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
إِذَا صَلَّيْتَ صَلَاةً فَصَلِّ صَلَاةً مُوَدَّعَةً  
بحار الانوار / 69 / 408

: Le Noble Prophète, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Accomplis la prière comme si cette prière est ta dernière prière (c'est-à-dire : sois comme (celui qui va accomplir sa dernière prière et qui parle du fond du cœur avec Dieu

Bihâr ul-Anwâr/vol.69/p.408

قال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
مَا مِنْ لَيْلَةٍ إِلَّا وَمَلَكَ الْمَوْتِ يُنَادِي يَا أَهْلَ الْقُبُورِ لِمَنْ تَغِيطُونَ الْيَوْمَ وَقَدْ عَايَنْتُمْ هَؤُلَاءِ الْمُطَّلَعِ، فَيَقُولُ الْمَوْتَى إِنَّمَا  
نَغِيطُ الْمُؤْمِنِينَ فِي مَسَاجِدِهِمْ لِأَنَّهُمْ يُصَلُّونَ وَلَا نُصَلِّي، وَيُؤْتُونَ الزَّكَاةَ وَلَا نُزَكِّي، وَيَصُومُونَ شَهْرَ رَمَضَانَ وَلَا نَصُومُ،  
وَيَتَصَدَّقُونَ بِمَا فَضَّلَ عَنْ عِيَالِهِمْ وَنَحْنُ لَا نَتَصَدَّقُ.  
ارشاد القلوب / 53

: L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

L'Ange de la mort (Azraël) dit chaque nuit : "Ô habitants des tombes ! De quoi êtes-vous

envieux alors que vous avez vu l’Au-delà ?” Et les morts répondent : “Nous jalousons les croyants qui sont dans les mosquées ; car ils font la prière et nous ne la faisons pas, ils paient l’aumône et nous ne la payons pas, ils observent le jeûne du mois de ramadan et nous ne l’observons pas, ils donnent l’aumône volontaire et nous ne la donnons pas, ils mentionnent incessamment le nom de Dieu et nous ne le mentionnons pas ; nous devons regretter ce que nous avons perdu dans la vie

Irshâd ul-Qulûb/p.53

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
سَمِعْتُ مُنَادِيًا يُنَادِي عِنْدَ حَضْرَةِ كُلِّ صَلَاةٍ، فَيَقُولُ يَا بَنِي آدَمَ قُومُوا فَاطْفُوا عَنْكُمْ مَا أَوْقَدْتُمُوهُ عَلَى أَنْفُسِكُمْ.  
مستدرک الوسائل / 3 / 102

: Le Noble Prophète, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Au moment de la prière, j’entends la voix du héraut qui dit : “Ô les descendants d’Adam !  
Levez-vous et éteignez le feu dont vous avez embrasé vos êtres (c’est-à-dire : avec la prière,  
”(vous éteignez le feu des péchés

Mustadrak ul-Wasâil/vol.3/p.102

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ، فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ يَأْتِي بِالْعَبْدِ، فَأَوَّلُ شَيْءٍ يَسْأَلُهُ عَنْهُ الصَّلَاةُ، فَإِنْ  
جَاءَ بِهَا تَامَّةً، وَإِلَّا زُحَّ فِي النَّارِ.  
بحار الانوار / 82 / 202

: Le Saint Prophète, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Veillez à vos prières car la première question au Jour du Jugement est au sujet de la prière. Si le serviteur y répond de manière satisfaisante, il fait partie des personnes délivrées, sinon on le jette dans le feu de l'Enfer

Bihâr ul-Anwâr/vol.82/p.202

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :  
لَوْ يَعْلَمُ الْمُصَلِّي مَا يَعْشَاهُ مِنَ الرَّحْمَةِ لَمَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ  
تصنيف غرر الحكم / 175

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

Si la personne qui est en train d'accomplir la prière comprend la grâce et la faveur divine qui l'environnent, elle continuera à se prosterner devant Dieu indéfiniment

Tasnif-i Ghurar ul-Hikam/p.175

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :  
الصَّلَاةُ قُرْبَانُ كُلِّ تَقِيٍّ ، وَالْحَجُّ جِهَادُ كُلِّ ضَعِيفٍ ، وَلِكُلِّ شَيْءٍ زَكَاةٌ وَزَكَاةُ الْبَدَنِ الصَّيَامُ ، وَجِهَادُ الْمَرْأَةِ حُسْنُ التَّبَعْلِ .  
نهج البلاغة، الكلمات القصار / 136

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

La prière est un moyen de se rapprocher de Dieu pour toutes les personnes vertueuses, le pèlerinage est un combat spirituelle pour toutes les personnes faibles ; et pour toute choses, il existe une aumône : l'aumône du corps est le jeûne du mois de ramadan et l'aumône d'une femme est son comportement convenable et son obéissance envers son mari

قَالَ الْإِمَامُ الْبَاقِرُ عَلَيْهِ السَّلَامُ :  
أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ الصَّلَاةُ فَإِنْ قُبِلَتْ قُبِلَ مَا سِوَاهَا  
بحار الانوار / 7 / 267

: L'Imâm Bâqir, les bénédictions de Dieu soient sur lui, a dit

Au Jour du Jugement, la première question que l'on posera au serviteur sera au sujet de la  
"prière" ; si ses prières auront été acceptées, tous ses autres actes seront acceptés

Bihâr ul-Anwâr/vol.7/p.267

قَالَ الْإِمَامُ مُحَمَّدٌ الْبَاقِرُ عَلَيْهِ السَّلَامُ :  
عَشْرٌ مَنْ لَقِيَ اللَّهَ عَزَّوَجَلَّ بِهِنَّ دَخَلَ الْجَنَّةَ : شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَالْإِقْرَارُ بِمَا جَاءَ مِنْ عِنْدِ  
اللَّهِ عَزَّوَجَلَّ، وَإِقَامُ الصَّلَاةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ وَصَوْمُ شَهْرِ رَمَضَانَ، وَحِجُّ الْبَيْتِ، وَالْوَلَايَةُ لِأَوْلِيَاءِ اللَّهِ، وَالْبِرَاءَةُ مِنْ أَعْدَاءِ  
اللَّهِ، وَاجْتِنَابُ كُلِّ مُسْكِرٍ.  
الخصال / 432

: L'Imâm Bâqir, les bénédictions de Dieu soient sur lui, a dit

Le peuple peut certainement entrer au Paradis s'il rencontre Dieu au Jour du Jugement en disposant de dix choses : 1. La croyance en l'Unité de Dieu ; 2. La croyance en la prophétie de Mohammad ; 3. La reconnaissance de ce que le Prophète a apporté de la part de Dieu ; 4. L'accomplissement de la prière ; 5. L'acquiescement de l'aumône ; 6. L'observance du jeûne du mois de Ramadhan ; 7. L'accomplissement du pèlerinage à la Mecque (Maison de Dieu) ; 8. Le fait de prendre pour amis les Amis de Dieu ; 9. La rupture avec les ennemis de Dieu ; 10.

(L'abstention de boire du vin (toute boisson alcoolique

Al-khisâl/p.432

قَالَ الْإِمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :

لَوْ كَانَ عَلَى بَابِ أَحَدِكُمْ نَهْرٌ فَأَغْتَسَلَ مِنْهُ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ هَلْ كَانَ يَبْقَى عَلَى جَسَدِهِ مِنَ الدَّرَنِ شَيْءٌ إِلَّا مَثَلُ الصَّلَاةِ مَثَلُ النَّهْرِ الَّذِي يُنْقَى كُلُّمَا صَلَّى صَلَاةً كَانَ كَفَّارَةً لِذُنُوبِهِ إِلَّا ذَنْبٌ أَخْرَجَهُ مِنَ الْإِيمَانِ مُقِيمٌ عَلَيْهِ.

بحار الانوار / 82 / 236

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

S'il y a un ruisseau devant la porte de la maison de l'un d'entre vous et que chaque jour il se lave cinq fois dedans, reste-t-il de la saleté sur son corps ? La prière est véritablement comme ce ruisseau-là qui purifie toute impureté. La prière d'une personne est l'expiation de ses péchés, à l'exception du péché qui fait sortir de la croyance ; le péché qui reste malgré cela

Bihâr ul-Anwâr/vol.82/p.236

قَالَ الْإِمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :

إِنَّ شَفَاعَتَنَا لَنْ تَنَالَ مُسْتَحِفًّا بِالصَّلَاةِ

بحار الانوار / 82 / 236

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Nous (les Gens de la Demeure Prophétique) n'intercédons pas auprès de Dieu pour les personnes qui méprisent la prière.

Bihâr ul-Anwâr/vol.82/p.236

عَنْ أَبِي بَصِيرٍ، قَالَ دَخَلْتُ عَلَى أُمِّ حَمِيدَةَ أَعْرَبِيهَا بِأَبِي عَبْدِ اللَّهِ عَلَيْهِ السَّلَامُ فَبَكَتُ وَبَكَيتُ لِبُكَائِهَا ثُمَّ قَالَتْ : يَا أَبَا مُحَمَّدٍ لَوْ رَأَيْتَ أَبَا عَبْدِ اللَّهِ عَلَيْهِ السَّلَامُ عِنْدَ الْمَوْتِ لَرَأَيْتَ عَجَبًا، فَتَحَّ عَيْنِيهِ ثُمَّ قَالَ اجْمَعُوا كُلَّ مَنْ بَيْنِي وَبَيْنَهُ قَرَابَةً، قَالَتْ : فَمَا تَرَكْنَا أَحَدًا إِلَّا جَمَعْنَاهُ فَنَظَرَ إِلَيْهِمْ ثُمَّ قَالَ : إِنَّ شَفَاعَتَنَا لَا تَنَالُ مُسْتَحِقًّا بِالصَّلَاةِ.

وسائل الشيعة / 4 / 26

: Abî Basîr rapporte

Je suis allé chez Umm-i Hamîdah (mère de l'Imâm Sâdiq) pour lui présenter mes condoléances à l'occasion du martyre de l'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui. Alors elle s'est mise à pleurer et j'ai pleuré moi aussi à cause de ses pleurs. Ensuite, elle m'a dit : "Ô abâ Mohammad ! Si tu avais vu l'Imâm au moment de sa mort, tu aurais certainement pris conscience d'une chose très étonnante : Il (Imâm Sâdiq) a ouvert les yeux et a dit : Rassemblez tous les proches parents et tous les parents éloignés." Et Umm-i Hamîdah a ajouté qu'ils (c'est- à-dire : Umm-i Hamîdah et son entourage) furent tous réunis. Puis, l'Imâm : a dit en les regardant

.Nous n'intercédons pas auprès de Dieu pour les personnes qui méprisent la prière

Wasâil ul-Shîa/vol.4/p.26

عَنْ أَبِي عَبْدِ اللَّهِ عَلَيْهِ السَّلَامُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ لِحَبْرَتَيْ عِظْنِي فَقَالَ : يَا مُحَمَّدُ عِشْ مَا شِئْتَ فَإِنَّكَ مَيِّتٌ، وَأَحْبِبْ مَا شِئْتَ فَإِنَّكَ مُفَارِقُهُ، وَإِعْمَلْ مَا شِئْتَ فَإِنَّكَ مُلَاقِيهِ، شَرَفَ الْمُؤْمِنِ صَلَاتُهُ بِاللَّيْلِ، وَعِزُّهُ كَفُّهُ عَنْ أَعْرَاضِ النَّاسِ.

الخصال / 72

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit



L'Envoyé de Dieu a demandé à l'Ange Gabriel de le conseiller. Alors, il a dit : "Ô Mohammad ! Vis tel que tu le désires et tu mourras certainement ; aime ce que tu désires et tu t'en sépareras sûrement ; et fais ce dont tu as envie et tu rencontreras véritablement la récompense correspondante. L'honneur d'un croyant est sa prière de la nuit et sa grandeur est sa renonciation à l'estime du peuple

Al-Khisâl/p.72

قَالَ الْإِمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :

ثَلَاثَةٌ هُنَّ فَخْرُ الْمُؤْمِنِ وَزِينَتُهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ : الصَّلَاةُ فِي آخِرِ اللَّيْلِ، وَ يَأْسُهُ مِمَّا فِي أَيْدِي النَّاسِ، وَوَلَايَةُ الْإِمَامِ مِنْ آلِ مُحَمَّدٍ.

بحار الانوار / 75 / 107

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Trois choses sont la fierté et l'embellissement d'un croyant dans ce monde et dans l'autre monde : 1. Faire la prière de la nuit ; 2. Renoncer aux bien du peuple ; 3. Aimer les Imâms .Immaculés de la descendance de Mohammad

Bihâr ul-Anwâr/vol.75/p.107

**"La Prière En Commun"**

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :

إِنَّ اللَّهَ يَسْتَحْيِي مَنْ عَبْدَهُ إِذَا صَلَّى فِي جَمَاعَةٍ ثُمَّ سَأَلَهُ حَاجَةً أَنْ يَنْصَرِفَ حَتَّى يَقْضِيَهَا

بحار الانوار / 88 / 4

: L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

En effet, Dieu a honte de la personne qui fait la prière en commun en L'invoquant jusqu'au moment où Il exauce son invocation.

Bihâr ul-Anwâr/vol.88/p.4

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ خَيْرٌ مِنْ صَلَاتِهِ فِي بَيْتِهِ أَرْبَعِينَ سَنَةً  
مستدرک الوسائل / 6 / 446

: L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Une prière en commun d'un homme est meilleure que les prières individuelles qu'il accomplit durant quarante ans dans sa maison.

Mustadrak ul-Wasâil/vol.6/p.446

قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
وَأَمَّا الْجَمَاعَةُ فَإِنَّ صُفُوفَ أُمَّتِي فِي الْأَرْضِ كَصُفُوفِ الْمَلَائِكَةِ فِي السَّمَاءِ، وَالرَّكْعَةُ فِي جَمَاعَةٍ أَرْبَعَةٌ وَعِشْرُونَ رَكْعَةً  
كُلُّ رَكْعَةٍ أَحَبُّ إِلَيَّ اللَّهُ عَزَّوَجَلَّ مِنْ عِبَادَةٍ أَرْبَعِينَ سَنَةً، وَأَمَّا يَوْمُ الْقِيَامَةِ فَيَجْمَعُ اللَّهُ فِيهِ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ  
لِلْحِسَابِ، فَمَا مِنْ مُؤْمِنٍ مَشَى إِلَى الْجُمُعَةِ إِلَّا خَفَّفَ اللَّهُ عَلَيْهِ عَزَّوَجَلَّ أَهْوَالَ يَوْمِ الْقِيَامَةِ ثُمَّ يَأْمُرُ بِهِ إِلَى الْجَنَّةِ.  
بحار الانوار / 88 / 6

Le Saint Prophète de l'Islam, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Les rangs de la prière en commun des gens de ma communauté ressemblent à ceux des anges dans le ciel ; une rak'at de prière en commun équivaut à vingt-quatre rak'ats de prière

individuelle et auprès de Dieu, chaque rak'at de prière en commun est préféré aux actes de dévotion qu'une personne accomplit durant quarante ans. Dieu diminuera au Jour du Jugement l'angoisse de la personne qui participe à la prière en commun et lui ordonnera d'entrer dans le Paradis.

Bihâr ul-Anwâr/vol.88/p.6

أَتَى رَجُلٌ أَعْمَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ إِنِّي ضَرِيرُ الْبَصَرِ وَرَبِّمَا أَسْمَعُ النَّدَاءَ وَلَا أَجِدُ مَنْ يَقُودُنِي إِلَى الْجَمَاعَةِ وَالصَّلَاةِ مَعَكَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ شُدَّ مِنْ مَنَزِلِكَ إِلَى الْمَسْجِدِ حَبْلًا وَأَخْضِرِ الْجَمَاعَةَ.

التَّهْذِيبُ / 3 / 266

Un homme aveugle est venu auprès de l'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, et lui a dit : " Je suis aveugle ; quand j'entends l'appel à la prière, il n'existe aucune personne m'aidant afin que je puisse venir à la mosquée et que je puisse vous suivre dans la prière en commun ; alors, quel est mon devoir ? " Le Saint Prophète lui a répondu :

Tire une corde depuis ta maison jusqu'à la mosquée et ainsi viens et participe à la prière en commun.

Al-Taḥdīb/vol.3/p.266

قَالَ الْإِمَامُ الْبَاقِرُ عَلَيْهِ السَّلَامُ :  
مَنْ تَرَكَ الْجَمَاعَةَ رَغْبَةً عَنْهَا وَعَنْ جَمَاعَةِ الْمُسْلِمِينَ مِنْ غَيْرِ عِلَّةٍ فَلَا صَلَاةَ لَهُ

بحار الانوار / 88 / 11

: L'Imâm Bâqir, les bénédictions de Dieu soient sur lui, a dit

La prière (individuelle) de la personne qui sans aucune excuse (acceptable) ne participe pas à la prière en commun, n'est pas acceptée (par Dieu).

Bihâr ul-Anwâr/vol.88/p.11

قَالَ الْإِمَامُ الرِّضَا عَلَيْهِ السَّلَامُ :

فَضَّلَ الْجَمَاعَةَ عَلَى الْفَرْدِ بِكُلِّ رَكْعَةٍ أَلْفَا رَكْعَةٍ

بحار الانوار / 88 / 4 وسائل الشيعة / 8 / 290

: L'Imâm Rizâ , les bénédictions de Dieu soient sur lui, a dit

La prière en commun est supérieure à la prière individuelle au point qu'une rak'at de prière en commun équivaut à mille rak'at de prière individuelle.

Bihâr ul-Anwâr/ vol.88/p.4 – Wasâil ul-Shîa/vol.8/p.290

قَالَ الْإِمَامُ الرِّضَا عَلَيْهِ السَّلَامُ :

إِنَّمَا جُعِلَتِ الْجَمَاعَةُ قِبَلَ لَيْلٍ يَكُونُ الْإِخْلَاصُ وَالتَّوْحِيدُ وَالْإِسْلَامُ وَالْعِبَادَةُ لِلَّهِ إِلَّا طَاهِرًا مَشْهُودًا لِأَنَّ فِي إِظْهَارِهِ حُجَّةً عَلَى أَهْلِ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لِلَّهِ عَزَّوَجَلَّ وَحَدَهُ وَلِيَكُونَ الْمُنَافِقُ وَالْمُسْتَخِفُّ مُؤَدِّيًا لِمَا أَقَرَّ بِهِ يُظْهِرُ الْإِسْلَامَ وَالْمُرَاقَبَةَ وَلِتَكُونَ شَهَادَاتُ النَّاسِ بِالْإِسْلَامِ مِنْ بَعْضِهِمْ لِبَعْضٍ جَائِزَةٌ مُمَكِّنَةٌ مَعَ مَا فِيهِ مِنَ الْمُسَاعَدَةِ عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَالرَّجْزِ عَنْ كَثِيرٍ مِنْ مَعَاصِي اللَّهِ عَزَّوَجَلَّ.

بحار الانوار / 88 / 12

: L'Imâm Rizâ, les bénédictions de Dieu soient sur lui, a dit

La prière en commun a été placée parmi les commandements religieux afin que la sincérité, la croyance en l'Islam et les pratiques de dévotion apparaissent ; ainsi les peuples de l'occident et

de l'orient peuvent réaliser les preuves divines qui viennent appuyer la manifestation des piliers de la justice ; de ce fait, l'impiété et l'hypocrisie ne peuvent demeurer face à la vérité ainsi que .l'obscurité face à la clarté et donc, se désagrègent

Par ailleurs, les personnes qui prétendent à la foi par leurs langues et méprisent la prière sont obligées de participer à la prière en commun et ainsi, les actes des gens de la communauté s'unifient. Les gens de la communauté se connaissent en participant à la prière en commun et peuvent s'entraider afin de résoudre les problèmes de la société, afin de préserver la religion et .d'éviter de commettre des péchés